

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

டவர் மண்டப அரங்க மன்றத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மாற்றல் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்கான தகவல்களை உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் உள்ளடங்கிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தை தவிர்த்து, டவர் மண்டப அரங்க மன்றத்தின் நிதிக்கூற்றுக்களில் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் என்பவற்றை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்புபட்ட தரப்பினரின் பொறுப்பு

இந் நிதிக்கூற்றுக்கள் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு அமைவாக தயாரிக்கப்படுதல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பிக்கப்படுதல் மற்றும் மோசடிகள் அல்லது தவறான விடயங்களால் நிகழும் அளவிட முடியுமான போலியான அறிக்கைகளைத் தவிர்த்து நிதி அறிக்கைகளைத் தயாரிக்கத் தகுந்த வகையில் தேவையான உள்ளக நிர்வாகக் கட்டமைப்பை பேணுவது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்படும் போது, மன்றத்தை தொடர்ச்சியாக பேணிச் செல்வதற்கான இயலுமையை தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் ஒரு பொறுப்பாகும் என்பதுடன், முகாமைத்துவம் மன்றத்தை கலைப்பதற்கு எண்ணுமேயானால் அல்லது வேறு மாற்றுவழி இல்லாத சந்தர்ப்பத்தில் செயற்பாட்டை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமேயானால் அன்றி தொடர் இயங்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில் கணக்குகளைப் பேணுவதும் மன்றத்தின் தொடர்ச்சியான செயற்பாட்டுக்குரிய விடயங்களை தெளிவு படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

மன்றத்தின் நிதி அறிக்கையிடற் செயற்பாடு சம்பந்தமாக மீளாய்வுப் பொறுப்பு, அவை தொடர்பான தரப்பினர்களால் மேற்கொள்ளப்படும்.

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16 (1) உப பிரிவின் பிரகாரம், மன்றத்தின் வருடாந்த மற்றும் இடைக்கால நிதி அறிக்கைகள் தயாரிக்கப் படுவதற்கு ஏற்ற விதத்தில் சுய வருமாம், செலவுகள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் சம்மந்தமாக முறையான புத்தகங்கள் மற்றும் அறிக்கைகள் பேணப்பட வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்றவை என்பதற்கு நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்கின்ற கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடானது உயர் மட்டத்திலான ஒரு உறுதிப்பாடாகக் காணப்படுகின்ற போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எவ்வேளையிலும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை வெளிப்படுத்தும் என்பதற்கான ஒரு உத்தரவாதமாக இருக்கமாட்டாது. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் மோசடிகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத்தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை மற்றும் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளின் வெளிப்படுத்தல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிறுவகம் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக நிறுவகம் தொடர்ந்தியங்குவது தொடர்பான அடிப்படையினை ஈடுபடுத்தும் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எனது

முடிவுரைகளானது கணக்காய்வாளரின் அறிக்கைத் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு சான்றுகளின் மீதான அடிப்படையிலானதாகும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்கல்களுக்காக அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் மன்றத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது நிருவனத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் மன்றம் இணங்கியிருந்ததா என்பதும்,
- மன்றம் அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- மன்றத்தின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமைகள்

குறித்த நியமத் தொடர்புகளுடன் கூடிய இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமம் 07 இன் 65 இன் பிரகாரம் சொத்தொன்றின் எஞ்சிய பெறுமதி மற்றும் பயன்பாடு ஆயுட்காலம் குறைவடைந்து செல்லும் ஒவ்வொரு வருடாந்த அறிக்கையிடும் காலப்பகுதி இறுதி திகதியின் போது மீளாய்வு செய்யப்பட வேண்டிய போதிலும் மன்றத்தினால் மேற்படி நியமத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்காமல் மொத்த பெறுமதி ரூபா 13,436,899 ஆன பயன்பாட்டில் காணப்படும் 03 சொத்துக்கள் முழுமையாக பெறுமான தேய்வு செய்யப்பட்டு பூஜ்ஜிய பெறுமதியுடன் நிலையான சொத்துக்கள் நிதிக் கூற்றுகளில் உள்ளடக்கப்பட்டிருந்தன.	மீள் மதிப்பீடு செய்வதற்காக அதிக செலவினமொன்றை ஏற்க ஏற்படுகின்றது 2025 ஆம் ஆண்டின் நிதி ஏற்பாடு ஒதுக்கீடு செய்யப்படவில்லை எவ்வாறாயினும் கணக்காய்வில் சுட்டிக்காட்டப்பட்ட பிரகாரம் அடுத்த ஆண்டின் போது பாதிட்டு மதிப்பீட்டில் அத்தொகையை உள்ளடக்கி மீள் மதிப்பீடு செய்வதற்கு எதிர்பார்க்கின்றேன் தற்பொழுது நாட்டிய அரங்கம் மீள் மதிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது	நியமத்தின் நியதிகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

(ஆ) இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமம் 03 இன் 47(ஆ) பந்திக்கு முரணாக முன்னைய ஆண்டுக்குரிய மேற்கொள்ளப்பட வேண்டிய ரூபா 97,976,488 ஆன தவறுகளை திருத்துதல் ஆரம்ப மீதி ஒன்று வெளியிடப்படாமல் முன்னைய ஆண்டு சீராக்க கணக்கில் மாத்திரம் கணக்கீடு செய்யப்பட்ட காரணத்தினால் முன்னைய ஆண்டின் ஆரம்ப மூலதன மானிய கணக்கின் மீதி ரூபா 16,476,488 ஆள் அதிகரித்தும் திரட்டிய வருமானத் தேய்வு கணக்கின் மீதி ரூபா 81,500,000 ஆலும் திரட்டிய பற்றாக்குறை ரூபா 65,023,512 ஆல் குறைத்து காண்பிக்கப்பட்ட தவறினை நீளாய்வாண்டின் போது சீராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை	கணக்காய்வின் வழிகாட்டலின் பேரில் 2025 ஆம் ஆண்டின் போது சீராக்குவதற்கு குறித்துக் கொண்டுள்ளேன்.	நியமத்தின் நியதிகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
--	--	--

1.5.2 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) கணக்கீட்டு குறைபாடுகள் கணக்காய்வின் கணக்கிடலின் பிரகாரம் மீளாய்வாண்டின் வட்டி வருமானம் ரூபா 24,184,654 ஆக இருந்த போதும் அது ரூபா 26,045,324 என நிதி செயலாற்றல் கூற்றில் உள்ளடக்கப்பட்ட காரணத்தினால் ஆண்டின் வருமானம் ரூபா 1,860,670 ஆல் கூடுதலாகவும் பற்றாக்குறை அப்பெருமானத்தால் குறைத்தும் காண்பிக்கப்பட்டு இருந்தது. அவ்வாறே 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு பெறவேண்டிய நிலையான வைப்பு வட்டி வருமானம் ரூபா 3,126,004 ஆக இருந்த போதும் நிதி கூற்றுகளில் அது ரூபா 5,512,009 என ரூபா 2,386,005 கூடுதலாக காண்பிக்கப்பட்டிருந்தது.	2024 ஆம் ஆண்டின் நிலையான வைப்புகளுக்காக மாதாந்தம் கிடைத்த வட்டித் தொகை கணக்கீட்டின் பிரகாரம் மொத்த வட்டி வருமானம் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட நிலையான வைப்புக்காக ஆண்டின் இறுதி வரையில் பெறவேண்டியவ ட்டி பெற வேண்டியவ ட்டியின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது 2025 ஆம் ஆண்டின் போது இறுதி கணக்குகள் தயாரிக்கும் போது சீராக்கும் செய்வதாக	நிலையான வைப்பு வட்டி வருமானம் சரியாக கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) நிலையான வைப்பு வட்டி வருமான கணக்கீடு செய்யும் போது 5 சதவீத நிறுத்தி வைத்தல் வரி கழிக்கப்பட்டு எஞ்சிய 95 சதவீத அளவு மாத்திரம் வருமானமாக இனங் காணப்பட்டமை காரணமாக ஆண்டின் வட்டி வருமானம் 1,097,929 ஆவது குறைத்தும் பெறவேண்டிய நிறுத்தி வைத்தல் வரிக் கணக்கு அந்த அளவினால் குறைக்கும் காண்பிக்கப்பட்டது	நிறுத்தி வைத்தல் வரி தொடர்பாக எழுத்து மூலம் சான்றொன்று இல்லாமல் அத்தொகை வருமானமாக கணக்கீடு செய்யப்பட்டிருந்த த்துடன் 2025 ஆம் ஆண்டில் உரிய வங்கியிமிருந்து நிறுத்தி வைத்தல் வரி தொடர்பாக எழுத்து மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட வருமானமாக இனம் காண்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் மேலும் நிறுத்தி வைத்தல் வரி தொடர்பாக வெளிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பேன்	வருமானம் சரியாக இணங்காணப்பட்டு கணக்கீடு செய்யப்பட வேண்டும்

- (இ) 2023 திசெம்பர் 31 ஆந் திகதி கசட் மற்றும் சிடி இருப்புக்களின் பெறுமதி ரூபா 2,445 ஆக இருந்த போதும் அது ரூபா 543,969 என மீளாய்வாண்டு ஆரம்பத்தில் முன்கொண்டு வரப்பட்டு இருந்ததன் காரணமாக நிதி நிலைமை கூற்றில் கசட் மற்றும் சீட்களின் பெறுமதி ரூபா 541,524 ஆல் கூடுதலாக காண்பிக்கப்பட்டு இருந்தது.
- ஏற்றுக் கொள்கிறேன். 2023 ஆம் ஆண்டின் போது கசெட் மற்றும் சீட்க் களின் இறுதி மீதியான ரூபா 543,965 தொகை புத்தக இருப்பிற்காக சேர்க்கப்பட்டுள்ளது அது 2024 ஆம் ஆண்டின் போது தவறு சரியாக இருந்தது.
- அவதானிப்புக்குரிய பதில் சமர்ப்பிக்கப்படவில்லை முன்னைய ஆண்டின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுகளில் உள்ளடக்கப்பட்ட இறுதி மீதி மீளாய்வாண்டின் ஆரம்ப மீதியாக கொண்டு வரப்பட வேண்டும்.
- (ஈ) 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு இருப்பு புத்தகங்களின் பெறுமதி ரூபா 2,138,919 ஆக இருந்த போதும் அது ரூபா 1,588,454 ஆக மீளாய்வாண்டின் ஆரம்ப ரீதியாக முன் கொண்டு வரப்பட்டிருந்ததன் காரணமாக நிதி நிலைமை கூற்றில் இருப்புக்களின் புத்தகப் பெறுமதி ரூபா 550,465 ஆல் குறைத்து இருந்தது.
- ஏற்றுக் கொள்கிறேன். 2023 ஆம் ஆண்டின் போது மட்டும் செய்திகளின் இறுதி மீதி புத்தக பெறுமதிக்கு தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்ததுடன் 2024 ஆம் ஆண்டின் போது சரியாக சீராக்கங்கள் செய்யப்பட்டதால் நிதி நிலைமை கூற்றில் அவ்வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக
- அவதானிப்புக்குரிய பதில் சமர்ப்பிக்கப்படவில்லை முன்னைய ஆண்டின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுகளில் உள்ளடக்கப்பட்ட இறுதி மீதி மீளாய்வாண்டின் ஆரம்ப மீதியாக கொண்டு வரப்பட வேண்டும்.
- (உ) மீளாய்வாண்டில் மன்றத்தினால் ரூபா 10,200,000 பெறுமதியான நிலையான வைப்புக்கள் காசாக்கப்பட்டிருந்த போதும் காசு காய்ச்சல் கூற்றில் முதலீடு செயற்பாடுகளின் கீழ் காண்பிக்கப்படாதிருந்ததுடன் பணமாக செலுத்தப்பட்ட பணிக்கொடை கொடுப்பனவு ரூபா 703,384 ஆக இருந்த போதும் அது ரூபாய் 816,370 ஆக காசு காசுப் பாய்ச்சல் கூற்றில் தொழிற்பாட்டு செயற்பாடுகளில் உருவான காசுகளின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது. மேலும் இரண்டு வாகனங்கள் நன்கொடையாக வழங்கிய போது எந்த பணமும் கிடைக்காத இருக்கையில் உபகரண விற்பனை மூலம் கிடைத்த காசாக ரூபா 1,768,611 தொகை காசு பாய்ச்சல் கூற்றில் முதலீட்டு செயற்பாடுகளின் கீழ் காண்பிக்கப்பட்டு இருந்தன.
- ரூபா 1,768,611 தொகை ஆதனங்கள் பொறிகள் மற்றும் உபகரணங்களில் முன்னைய ஆண்டுகளுக்கு செய்யப்பட்ட சீராக்கங்கள் ஆண்டு அகற்றுதல் உள்ளடக்கப்பட்டுள்ளது. கணக்காய்வின் வழிகாட்டலின் அடிப்படையில் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு முதல் காசு பாய்ச்சல் சரியாக தயாரிப்பதற்கு குறித்துக் கொண்டுள்ளேன்.
- நிதி கூற்றுக்கள் சரியாக தயாரிக்கப்பட வேண்டும்.
- (ஊ) 2023 ஆம் ஆண்டின் போது கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை குத்தகை பணமாக ரூபா 6 மில்லியன் செலுத்த வேண்டிய கணக்குகளில் முற்பணமாக காண்பிக்கப்பட்டிருந்ததுடன் அந்த வருமானம் பெறுவனவு ஒன்றாக முன்னைய ஆண்டுகளில் சீராக்க கணத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை
- 2025 ஆம் ஆண்டில் சீராக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- . நிதி பெறுவனவு முறைப்படி கணக்கீடு செய்யப்பட வேண்டும்

1.5.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகளின்மை

விடயம்	தொகை ரூபா	சமர்ப்பிக்கப்படத சான்று	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
30 ஆண்டு களுக்கு மேற்பட்ட காலமாக ஒதுக்கத்தின் கீழ் உள்ள கணக்கு மீதிகள்	79,368,601	அட்டவணைகள் கடன் மீதி உறுத்திப் படுத்தல்கள் பணிப்பாளர் சபை அங்கீகாரம்.	2024.12.10 ஆம் திகதி நடைபெற்ற 44 ஆவது கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டத்தின் போது இந்த ஒதுக்கத்தை திரண்ட நிதியத்திற்கு மாற்றப்படுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக	2021 நவம்பர் 16 ஆம் திகதிய 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் குறிப்பிடப்பட்ட செயற்பாட்டு கைநூலின் 6.9 பந்தியின் பிரகாரம் இவ்வாறு செய்வதற்கு பணிப்பாளர் சபை அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

1.6 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெற வேண்டியவைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப் பட்டிருந்த அட்டவணையின் பிரகாரம் கடன் பட்டோர் மீதி 5 ஆண்டுகளை கடந்திருந்த ரூபா 1,218,532 ஆக இருந்தது.	அறவிட முடியாத மீதி ஒன்று தொடர்பாக தொடர்ந்தும் குறித்த தரப்பினர் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அமைத்து செயலாளரும் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டத்தில் பல தடவை கலந்துரையாடி கடன்பட்டோர் மீதியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.	கடன் உடன்படிக்கை பிரகாரம் கடன்களை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

1.6.2 செலுத்த வேண்டியவைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2009 ஆம் ஆண்டின் போது மன்றத்தின் கட்டிடம் திருத்தங் களுக்காக ஒப்பந்தக்காரர்களுக்கு செலுத்த வேண்டிய நிறுத்தி வைத்தல் தொகையான ரூபா 1,639,116 மற்றும் 2015 ஆம் ஆண்டு முதல் இன்னும் 08 ஒப்பந்தக் காரர்களால் கோரப்படாத ரூபா 192,639 உடன் மொத்தம் 1,831,755 ஆன நிறுத்தி வைத்தல் தொகை விடுவிக்கப்படாமல் 09 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் மன்றத்தில் நிறுத்தி	இந்நிறுத்தி வைத்த வைப்புத் தொகை ஒப்பந்தக்காரரிடம் உள்ள பணமாக இருப்பதால் அவர்கள் அத்தொகையை மீண்டும் கோரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எவ்வாறாயினும் கணக்காய்வின் வழிகாட்டலின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டின் போது நிதி பிரமாணம் 570 இன் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிடுகின்றேன்	நிதிப் பிரமாணங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

வைக்கப்பட்டிருந்தது. இது
தொடர்பாக நிதிப் பிரமாணம் 570
பிரகாரம் நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 73,242,224 ஆன பற்றாக்குறையொன்றானதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 14,844,240 தொகையாக இருந்தது. அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 58,397,984 ஆன வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. மன்றத்தின் மீளாய்வாண்டின் நிறுவன நிரவாக செலவினம் ரூபா 10,290,081 ஆல் அதிகரித்தும் வட்டி மற்றும் ஏனைய வருமானம் ரூபா 18,033,246 ஆலும், அரசின் மீண்டெழும் மானியம் ரூபா 15,190,000 ஆலும் குறைவடைந்தமை இந்த வீழ்ச்சிக்கு பிரதானமான காரணங்களாக இருந்தன.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவத் செயற்திறமையின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) டவர் ஹோல் கலையரங்கு மன்றத்தினால் வருடாந்த செயல் நடவடிக்கை திட்டம் மற்றும் பாதிடு தந்திரோபாயத் திட்டங்களுக்குரிய இணங்க சட்டத்தின் 06 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டிருந்த நோக்கங்கள் மற்றும் இலக்குகளை நிறைவேற்றுவதற்காக தயாரிக்கப்பட வேண்டிய போதிலும் மீளாய்வாண்டில் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ரூபா 31,184,132 தொகையொன்று செலவிடப்பட்டிருந்ததுடன் பராமரிப்பு மற்றும் நிர்வாக செலவினம் ரூபா 119,885,037 ஆகும். அதன் பிரகாரம் நோக்கத்தை நிறைவேற்று வதற்காக 20 சதவீதம் செலவிடப்பட்டிருந்ததுடன் பராமரிப்பு மற்றும் நிர்வாக செலவினம் 80 சதவீதமாக செலவிட்டதன் மூலம் செயல் நடவடிக்கை திட்டம் தயாரிக்கும் திட்டத்தின் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களும் நிறைவேற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது	நோக்கங்கள் மற்றும் இலக்குகளை நிறைவேற்றுவதற்காக செலவிடப்பட்டுள்ள ரூபா 17,556,252 தொகைக்கு மேலதிகமாக டவர் ஹோல் நடன அரங்கு மன்றத்தின் சட்டத்தின் 06 (ஈ) பிரிவின் பிரகாரம் கலைஞர்களுக்கு பணமாக உதவி புரிவதற்கு உதவி புரிவதும் உள்ளடக்கப்பட்டுள்ளது அதன் பிரகாரம் கலைஞர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக 2024 ஆம் ஆண்டின் போது ரூபா 13,627,880 தொகை ஒன்று செலவிடப்பட்டு இருந்தது தேசிய நடன நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்காக அரங்கு அகவர்த்தி மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு பாதுகாத்தல் மண்டபத்தின் நோக்கங்கள் மற்றும் இலக்குகளுக்கு இடையே உள்ளது அதன் மூலம் நாடகம் மற்றும் அரங்கத்தை நடத்துவதற்கு பொருத்தமானதாக கலையரங்குகளை மேம்படுத்துவதும் சட்டத்தில் உள்ள நோக்கத்துக்கு இடைப்பட்டதாகும்	அவதானிப்புகளுக் குரிய பதில் சமர்ப்பிக்கப்படவில்லை சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் இலக்குகளை நிறைவேற்றக்கூடிய வகையில் நிதியம் செலவிடப்பட வேண்டும

(ஆ) டவர் போல் நடன அரங்க மன்றத்தின் குறிய சவ்சரிபாய கட்டிடத்தின் நிறுவனம் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை நடத்திச் செல்லப்படும் அலுவலகம் 2024 ஜூலை 16 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் மன்றத்தின் அலுவலக அளவில் இருந்து அகற்றப்பட வேண்டியதுடன் மண்டத்துக்கு செலுத்த வேண்டிய ரூபா 145 மில்லியன் பணத்தை உடனடியாக கொடுப்பனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் கணக்காய்வு திகதியான 2025 ஜூன் 30 ஆம் திகதி வரையும் மன்றத்தின் அலுவலக வளவில் அதிகார சபை வெளியேறாது இருந்தலுடன் ரூபா 120 மில்லியன் எஞ்சிய பணத்தையும் அறவிடப்படாதிருந்த போதும் உரிய வரிசை அமைச்சின் மூலம் அமைச்சரவை தீர்மானத்தை ஏற்படுத்து செயற்படுத்துவது தொடர்பாக ஈடுபாடு ஒன்று மேற்கொண்டு இருக்கவில்லை.

9(2) பிரிவின் பிரகாரம் அமைச்சரவை மன்றத்தில் நிதியத்தில் இருந்து தீர்மானத்தின் முகாமைத்துவ செய்த பிரகாதம் கட்டுப்படுத்தல் மற்றும் செயற்படுத்தல் அதிகாரம் செயற்படுத்தல் மற்றும் பொறுப்புச் சபையிடம் உள்ளது. கணக்காய்வு விசாரணை குறிப்பிடப்பட்ட பிரகாரம் இவ்வாறு தேசிய பாதீடு திணைக்களம் அல்லது பொது திறைசேரியில் இருந்து டவர் ஹோல் நடன அரங்கு மன்றத்தினால் உழைக்கும் தொகை தொடர்பாக எவ்வித அறிவித்தல் என்று வழங்கப்பட்டிருக்கவில்லை.

4. கணக்களிபொறுப்பும் நல்லாளுகையும்

4.1 நிதி கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்

கணக்காய்வு அவதானிப்பு

2021 நவம்பர் 16 ஆம் திகதிய 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் செயற்பாட்டு கைநூலின் 06 ஆம் பந்தியின் பிரகாரம் கணக்காண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் வரைவு ஆண்டறிக்கையுடன் நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் 2024 ஆம் ஆண்டு நிதிக்கூற்றுக்கள் 2025 ஏப்ரல் 22 ஆம் திகதி கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

முகாமைத்துவத்தின் கருத்துரை

2024 ஆம் ஆண்டின் இறுதி கணக்கு உரிய திகதியில் தயாரிக்கப்பட்டதுடன் பொறுப்புச் சபை கூட்டங்கள் நடத்துவதில் தாமதம் காரணமாக 2024 இறுதிக் கணக்குகளை கணணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிப்பதில் தாமதம் ஒன்று இருந்த போதும் 2024 மார்ச் 19 ஆம் திகதி நடைபெற்ற கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டத்தில் இறுதி கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன. 308 வது பொறுப்புச் சபை கூட்டம் 2025.04.09 ஆம் திகதி நடைபெற்ற துடன் அதன் அங்கீகாரத்துடன் 2025.04.22 ஆம் திகதி கணக்காய்விற்கு வழங்கப்பட்டது.

பரிந்துரை

கணக்கான முடிவடைந்து 60 நாட்களுக்குள் நிதி கூற்றுக்கள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்

4.2 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு

வருடாந்த பாதீட்டில் குறிப்பிடப்பட்ட எல்லைகளை மிகைத்து 10 செலவின விடயங்களில் ரூபா 15,728,894 செலவிடப்பட்டு இருந்ததுடன் 10 செலவின விடயங்களில் ரூபா 4,298,000 பெறுமதியான மொத்த நிதி ஏற்பாடும் சேமிக்கப் பட்டிருந்தது இதன் பிரகாரம் மன்றம் பாதீடு ஆக்கபூர்வமாக கட்டுப்பாட்டு கருவியாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவத்தின் கருத்துரை

மூலதன மானியத்திற்காக கிடைத்த பராமரிப்பு கணக்கினுள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மற்றும் நடன அரங்கை சுத்திகரிப்பு செலவினம் எழுதுகருவி செலவினம் எதிர்பார்த்த அளவில் அதிகரித்த முதல் பேரில் வருடாந்த மதிப்பீட்டு செலவினம் மிகைத் திருந்ததுடன் பணிக்கொடை ஒதுக்கீடு சம்பளம் மற்றும் வேதனங்களுக்காக ஒதுக்கீடு எதிர்பார்த்த அளவில் அது குறைந்ததன் காரணமாக நிதி ஏற்பாடு சேமிக்கப்பட்டது

பரிந்துரை

பாதீட்டை ஆக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுக் கருவியொன்றாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.